



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

**திரு.ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 8764/விசாரணை/E/2017

திரு.கே.சேகர்

- மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

- பொது அதிகார அமைப்பு

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (Lockdown) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால் இன்று (10.11.2020) முற்பகலில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர் திரு.கே.சேகர் மற்றும் திருமதி.சுமதி, பொதுத் தகவல் அலுவலர்/தலைமையிடத்து துணை வட்டாட்சியர், காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம், சிவகங்கை மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் 05.07.2016 தேதியிட்டு அலுவலக காரைக்குடி வட்டாட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், தனது இடம் ஆக்கிரமிப்பு சம்பந்தமான மனுவை தேவக்கோட்டை கோட்டாட்சியர் அவர்களின் கடித எண்.ஒ.மு.அ3-5334-13 நாள் 16.09.2013-ன்படி தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்து, அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தகவலாக தகவல் வழங்கக் கோரியுள்ளார். தகவல் கிடைக்கப் பெறாததால் மேல்முறையீட்டாளர் சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்யாமல், நேரிடையாக 14.11.2017 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (10.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் தொலைபேசியில் வாயிலாக ஆஜராகி, தான் 17.11.2014 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில், தனது இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தான்

அளித்த புகார் மனுவானது காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 16.09.203 அன்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்டதாகவும், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தகவலாக வழங்கக் கோரியதற்கு, இதுநாள் வரை தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆகவே தான் கோரிய தகவலை வழங்கிட பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடுமாறும் ஆணையத்தை கோரினார். இதனை ஆணையம் பதிவு செய்கின்றது.

4. இது குறித்து இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது, மேல்முறையீட்டாளர் காரைக்குடி வட்டம், சாக்கோட்டை உள்வட்டம், அரியக்குடி குரூப், வேடன் நகரில் தனக்கு சொந்தமான பட்டா இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு செய்துள்ளார் என்றும், மேல்முறையீட்டாளர் அரியக்குடி கிராமத்தில் வசிக்கவில்லை என்றும், அவர் கோரும் பட்டா எண்.818 பெரியய்யா அம்பலம் மற்றும் வெங்கடாசலம் செட்டியார் என இருவர் பெயரில் கூட்டு பட்டாவாக கிராம கணக்கில் தாக்கலாகியுள்ளது என்றும், மேற்படி நிலமானது ஆதிதிராவிடர்களுக்கு நில ஒப்படையாக வழங்கப்பட்டுள்ளது என்றும், மேற்படி ஒப்படை வழங்கப்பட்ட புலத்தை தான் கிரையம் பெற்றுள்ளதாக மேல்முறையீட்டாளர் தெரிவித்துள்ளார் என்றும், பட்டா எண்.818 தற்போது இராதாகிருஷ்ணன் பெயரில் தாக்கலாகியுள்ளது என்றும், எனவே மேற்படி புல எண்.219/1B2B ஆதிதிராவிடர்களுக்கு ஒப்படை வழங்கப்பட்ட நிலம் என்பதால் மேல்முறையீட்டாளர் நீதிமன்றம் மூலம் தான் பரிகாரம் தேடிக் கொள்ள இயலும் என்றும், இது குறித்த தகவலை 09.11.2020 தேதியிட்ட கடிதம் வாயிலாக மேல்முறையீட்டாளருக்கு இன்று பதிவுதபாலில் அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலரின் வாதுரையை இவ்வாணையம் பதிவு செய்து, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது:-

இன்றைய விசாரணையின்போது தெரிவித்தவாறு இவ்வாணை கிடைக்கப் பெற்ற 7 தினங்களுக்குள், மேல்முறையீட்டாளர் 05.07.2016 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள தகவல்களை மேல்முறையீட்டாளருக்கு சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பி வைத்து, அவர் அதனை பெற்று ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலை இணைத்து ஒரு அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து, இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ச.செல்வராஜ்,
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 8764/விசாரணை/E/2017

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

திரு.கே.சேகர் த/பெ.கலைமணி,
கூடப்பாக்கம், 429 கலெக்டர் நகர்,
புந்தமல்லி வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்.